

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 Cr.P.C.)
(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

C 8110240
4/AC/2023

1. District: **திருச்செந்தூர்** PS: **V & AC** Year: **2023** FIR No.: **மு.த.அ.எண்** Date: **நாள் 21.07.2023**
மாவட்டம் காவல்நிலையம் ஆண்டு முதல் நாள்
2. (i) Act சட்டம்: **Prevention of Corruption Act** Sections பிரிவுகள்: **U/s 7, r/w s/c 102 Cr.P.C.**
(ii) Act சட்டம்: **1988 as amended in 2018** Sections பிரிவுகள்:
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :

3. (a) Occurrence of Offence Day : Date from : **20/07/2023**
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை
Time Period : Time from : **17:20 மணிக்கு** ஊன்பாடு
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
(b) Information Received at PS. Date : Time : **21/07/2023 12.00 மணி**
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்
(c) General Diary Reference : Entry No(s) Time : **21/07/2023 12.00 மணி**
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்

4. Type of Information : Written/ Oral : **தகவல் மொழியாக**
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக
5. Place of Occurrence (a) Direction and Distance from PS: **சீமான் 50 கி.மீ. வடக்கே**
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்
Beat Number : **பதிவுக்கார சீமான் பத்மாவரர் அலுவலகம்**
முறைக காவல் எண் முகவரி **சீமான்.**

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்

6. Complainant /Informant (a) Name : **R. அழகன்** (b) Father's/ Husband's Name : **P. இராஜன்**
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : **41 yrs** (d) Nationality : **இந்தியன்** (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : **சீமான் சீமான்** (g) Address : **உழை தம்பு மங்கலம் சீமான் சீமான்**
தொழில்/கைவிடப்பட்ட தொழில் முகவரி **திருச்செந்தூர்**

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தான் இணைக்கவும்)
1) திருமதி. அ. அகிலா பேகம் (44) க/ப. G. பார்த்தபன் (கூட்ட) உதவியாளர் / சீமான் பத்மாவரர் (முகவரி), சீமான், திருச்செந்தூர் மாவட்டம்.

8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)
10. Total value of properties stolen / involved :
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு என ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

சாதித்தாளில் இணைக்கப்படுகிறது

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்புக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாள், நேரமும்

21/07/2023, 16:30 மணி.

Name: பெயர் R. அழகவேல்
Rank: நிலை No. எண்
காவல் துணை கமிஷனரின்
அ. சி. சி. மரவு
சி. சி. சி. சி.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/AC/2023 u/s 7 of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 r/w u/s 102 Cr.P.C வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் தொடர்ச்சி.


20.07.2023-ம் தேதி மதியம் சுமார் 13.00 மணியளவில் நான் அலுவலக பொறுப்பில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பணிபுரிந்து வரும் திருமதி.A.ஷகிலாபேகம் அவர்கள் அலுவல் நேரத்தில் அலுவலகத்தில் வைத்து ஆவண எழுத்தர்களிடமிருந்தும், இடைதரகர்களிடமிருந்தும் மற்றும் பத்திர பதிவு செய்யும் பொதுமக்களிடமிருந்தும் கையூட்டு பணம் பெற்று வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, கிருஷ்ணகிரி ஆகிய நான், திரு.D.வேணுகோபால், ஆய்வுக்குழு ஆய்வாளர், ஆய்வுக்குழு அலுவலகம், சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள், மாவட்ட ஆட்சியரகம், சேலம், அரசு சாட்சி திருமதி.S.ரமாலஷ்மி, வருவாய் ஆய்வாளர், ஆலப்பட்டி உள்வட்டம், கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டம் ஆகியோர் முன்னிலையில் 20.07.2023-ஆம் தேதி 17.20 மணி முதல் 23.30 மணி வரை மேற்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த திடீர் சோதனையின் போது அந்த அலுவலகத்தின் வடக்கு நோக்கி இருந்த நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தபோது அங்கு வராண்டாவில் உள்ள சுவற்றில் சார்பதிவாளர் என்று பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைக்கு கீழே இருந்த இருக்கையில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவரைப் பற்றி காவல் துணை கண்காணிப்பாளர் விசாரிக்க, அவர் தனது பெயர் A.ஷகிலா பேகம் என்றும், தான் ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது ஒசூர் சார்பதிவாளர் திரு.R.ரகோத்தமன் என்பவர் விடுப்பில் சென்றுள்ள காரணத்தினால், தான் பொறுப்பு சார் பதிவாளராக செயல்படுவதாகவும் தெரிவித்தார். அவரிடம் காவல் துணை கண்காணிப்பாளர் தன்னையும், தன்னுடன் வந்த காவல் குழுவினரையும் அவரவர் தம் அடையாள அட்டைகளை காண்பித்து அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தன்னுடன் வந்த ஆய்வுக்குழு ஆய்வாளர் மற்றும் அரசு சாட்சியை அவரிடம் அறிமுகம் செய்து வைத்து அவருடைய அலுவலகத்தை திடீர் தணிக்கை செய்ய வந்த விபரத்தை தெரிவித்தார். மேலும், அங்கு பத்திரப்பதிவிற்காக வந்திருந்த பொதுமக்களிடம் திடீர் தணிக்கை குறித்த விவரத்தினை கூறி அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கு பணியிலிருந்த இதர பணியாளர்களை அவரவர் இருக்கையிலேயே அமர்ந்து பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தினார். பத்திர பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களை அவரவர் பணிகள் முடிந்தவுடன் விவரங்களைக் கேட்டு வெளியே அனுப்பப்பட்டனர். மேலும், அங்கு நின்றிருந்த இரண்டு தனிநபர்களை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் அழைத்து விசாரிக்க அதில், ஒருவர் தனது பெயர் நாகராஜி த/பெ.பேத்தப்பா என்றும், பேரண்டப்பள்ளி கொத்தூர் கிராமத்தில் 3¼ சென்ட் நிலத்தினை சுரேஷ்குமார்,

மகாலட்சுமி மற்றும் மயிலாரையா ஆகியோரிடமிருந்து கிரையம் செய்யும் பொருட்டு அங்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவருடன் இருந்த மற்றொரு நபரை விசாரிக்க, சுனில்குமார் த/பெ.தொட்டையா எனவும், தான் தனது சித்தப்பா திரு.நாகராஜி அவர்களது பத்திரப் பதிவிற்கு சாட்சி கையொப்பமிட வந்ததாகவும் தெரிவித்தார். மேற்படி நாகராஜி என்பவரை சோதனையிட்டதில், அவர் தனது பேண்ட்டின் இரண்டு முன்பக்க பாக்கெட்களிலிருந்தும் கத்தையாக இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து ஆஜர் செய்தார். அதனை அரசு சாட்சிகள் உதவியுடன் எண்ணிப்பார்க்க அதில் 500 ரூபாய் நோட்டுகள் 239 (500X239=119500) எண்ணிக்கையில் மொத்தம் ரூபாய் 1,19,500/- (ரூபாய் ஒரு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐநூறு மட்டும்) இருந்தது. அதுகுறித்து அவரிடம் கேட்க பத்திரப்பதிவு செய்தபின் தனக்கு நிலம் விற்பனை செய்தவர்களுக்கு செலுத்துவதற்காகவும், பத்திரப்பதிவு செலவுகளுக்காகவும் எடுத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால், அவரது கிரையப் பத்திரத்தினை ஆய்வு செய்ததில் மேற்படி நிலத்திற்கான கிரயத் தொகையினை ஏற்கனவே சாட்சிகள் முன்னிலையில் செலுத்திவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மேற்படி தொகையினை வங்கியிலிருந்து எடுத்ததற்கான சான்று ஏதேனும் உள்ளதா என விசாரித்ததில் அந்த பணம் தனது அக்கா மகன் திரு.சம்பங்கி என்பவரிடமிருந்து நிலம் வாங்குவதற்காக கைமாற்றாக வாங்கி வரப்பட்டது என்று தெரிவித்தார். திரு.நாகராஜி கூறிய விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லாததாலும், இப்பணம் சார் பதிவக அலுவலர்களுக்கு கையூட்டாக கொடுக்க கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் இந்நடவடிக்கையின்போது கைபற்றப்பட்டது. மேலும், திரு.சுனில்குமார் த/பெ.தொட்டையா என்பவர் தனது வலது கையில் வைத்திருந்த Mahesh Jewellers Gold & Silver என்ற பெயர் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற துணிப் பையினை சோதனை செய்ததில் அதனுள்ளே 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட பணக்கட்டு ஒன்றும், 200 ரூபாய் நோட்டுகள் கொண்ட பணக்கட்டுகள் 4-ம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொண்ட பணக்கட்டுகள் 2-ம் இருந்தன. அவற்றை அரசு சாட்சிகள் உதவியுடன் எண்ணிப்பார்க்க அதில் 500 ரூபாய் நோட்டுகள் 80 (500X80=40000), அதில் 200 ரூபாய் நோட்டுகள் 449 (200X449=89800) மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 202 (100X202=20200), எண்ணிக்கையில் என மொத்தம் ரூபாய் 1,50,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) இருந்தது. இது குறித்து அவரிடம் கேட்க தனது சித்தப்பா திரு.நாகராஜி என்பவரது கிரையப் பத்திரப்பதிவிற்காக நிலம் விற்பனை செய்தவர்களுக்கு செலுத்துவதற்காகவும், பத்திரப்பதிவு செலவுகளுக்காகவும் எடுத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர் கூறிய மேற்படி கிரையப் பத்திரத்தினை ஆய்வு செய்ததில் மேற்படி நிலத்திற்கான கிரயத் தொகையினை ஏற்கனவே சாட்சிகள் முன்னிலையில் செலுத்திவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பத்திரப்பதிவிற்கான தொகைகள் அனைத்தும் ஏற்கனவே இணையவழியில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. மேலும் மேற்படி தொகையினை வங்கியிலிருந்து எடுத்ததற்கான சான்று ஏதேனும் உள்ளதா என விசாரித்ததில் அந்த பணம் தனது அத்தை மகன் திரு.சம்பங்கி

என்பவரிடமிருந்து நிலம் வாங்குவதற்காக கைமாற்றாக வாங்கி வரப்பட்டது என்று தெரிவித்தார். திரு.சுனில் குமார் கூறிய விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லாததாலும், இப்பணம் ஒசூர் சார் பதிவக அலுவலர்களுக்கு கையூட்டாக கொடுக்க கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக மேற்படி பணம் மஞ்சள் நிற பையுடன் சேர்த்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் இந்நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டது. பின்பு சார் பதிவாளர் இருக்கையை ஒட்டி இருந்த நுழைவாயிலின் வழியாக பழைய பதிவறையினுள் நுழைந்து பொறுப்பு சார் பதிவாளர் மற்றும் அரசு சாட்சிகள் ஆகியோர் முன்னிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் தனது காவல் குழுவினருடன் அந்த அறையினை சோதனையிட எத்தனித்தபோது அந்த அறையில் மின் விளக்கு வசதி இல்லாததால் கைபேசி விளக்கு வெளிச்சத்தில் சோதனை செய்ததில் அந்த அறையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜன்னல் சுவற்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய ஆவணங்களுக்கு அடியில் 6X12 inch அளவுடைய பச்சை நிற ஆபீஸ் கவர் ஒன்று இருந்தது. அதனை எடுத்து பிரித்து பார்க்க உள்ளே கற்றையாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. அதனை அரசு சாட்சிகள் உதவியுடன் மின் விளக்கு இருந்த அறைக்கு எடுத்து வந்து எண்ணிப்பார்க்க அதில் 500 ரூபாய் நோட்டுகள் 123 (500X123=61,500) எண்ணிக்கையில் மொத்தம் ரூபாய் 61,500/- (ரூபாய் அறுபத்து ஓராயிரத்து ஐநூறு மட்டும்) இருந்தது. அந்த பணம் குறித்து பொறுப்பு சார் பதிவாளர் திருமதி. A.ஷகிலா பேகம் அவர்களிடம் விசாரணை செய்ததில் அப்பணம் அங்கு எவ்வாறு வந்தது என்று தனக்கு ஏதும் தெரியாது என தெரிவித்தார். மேலும் மேற்கண்ட தொகைக்கு எவரும் உரிமை கோரவில்லை. எனவே இப்பணம் ஒசூர் சார் பதிவக அலுவலர்களுக்கு கையூட்டாக கொடுக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக மேற்படி பணம் பச்சை நிற ஆபீஸ் கவருடன் சேர்த்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் இந்நடவடிக்கையின்போது சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த அறையின் தெற்கு பகுதியில் கிழமேற்கில் அமைந்துள்ள கூடுதல் பதிவேடுகள் வைப்பறைக்கு வரும் வழியில் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த எட்டு இரும்பு பீரோக்கள் மூன்று இரும்பு அலமாரிகள் மற்றும் ஆறு மர அலமாரிகள் ஆகியவற்றை சோதனையிட்டதில் தெற்கு பக்க சுவற்றை ஒட்டி வடக்கு பார்த்தவாறு வைக்கப்பட்டிருந்த அலமாரி-5 என்று எழுதப்பட்டிருந்த மர அலமாரியின் கீழ் கற்றையாக கிடந்த பணத்தை எடுத்து அவற்றை அரசு சாட்சிகள் உதவியுடன் எண்ணிப்பார்க்க அதில் 500 ரூபாய் நோட்டுகள் 24 (500X24=12000), 200 ரூபாய் நோட்டுகள் 03 (200X3=600), 100 ரூபாய் நோட்டுகள் 11 (100X11=1100), 50 ரூபாய் நோட்டுகள் 03 (50X3=150), 20 ரூபாய் நோட்டுகள் 01 (20X1=20) மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் 01 (10X1=10) எண்ணிக்கையில் என மொத்தம் ரூபாய் 13,880/- (ரூபாய் பதிமூன்றாயிரத்து எண்ணூற்று எண்பது மட்டும்) இருந்தது. அந்த பணம் குறித்து பொறுப்பு சார் பதிவாளர் திருமதி. A.ஷகிலா பேகம் அவர்களிடம் விசாரணை செய்ததில் அப்பணம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என தெரிவித்தார். மேலும் மேற்கண்ட தொகைக்கு எவரும்

உரிமை கோரவில்லை. எனவே இப்பணம் ஒசூர் சார் பதிவக அலுவலர்களுக்கு கையூட்டாக கொடுக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் இந்நடவடிக்கையின்போது சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. பின்னர் கூடுதல் பதிவேடுகள் வைப்பறையில் அரசு சாட்சிகள் முன்னிலையில் அங்கிருந்த 13 இரும்பு பீரோக்கள், இரும்பு அட்டம் (Rack) நான்கு, மர அட்டம் ஒன்று, ஏழு மர மேசைகள் மற்றும் இரண்டு இரும்பு மேசைகள் ஆகியவற்றில் சோதனையிடப்பட்டதில், வடமேற்கு மூலையில் தெற்கு பார்த்தவாறு வைக்கப்பட்டிருந்த கத்திரிப்பூ நிற இரும்பு பீரோவினை திறந்து பார்த்தபோது அதில் மேலிருந்து இரண்டாவது அடுக்கில் கோப்புகளுக்கு நடுவே கற்றையாக 500 ரூபாய் நோட்டுகள் இரண்டு கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை அரசு சாட்சிகள் உதவியுடன் எடுத்து எண்ணிப்பார்க்க அதில் 500 ரூபாய் நோட்டுகள் 200 (500X200=1,00,000) எண்ணிக்கையில் மொத்தம் ரூபாய் 1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) இருந்தது. அந்த பணம் குறித்து பொறுப்பு சார் பதிவாளர் திருமதி. A.ஷகிலா பேகம் அவர்களிடம் விசாரணை செய்ததில் அப்பணம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என தெரிவித்தார். எனவே இப்பணம் ஒசூர் சார் பதிவாளருக்கு கையூட்டாக கொடுக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் இந்நடவடிக்கையின்போது சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. மேலும், அந்த இரும்பு பீரோவினை ஒட்டி இரண்டாவதாக இருந்த சாம்பல் நிற இரும்பு பீரோவை சோதனையிட்டதில் முதல் அடுக்கில் Vagani BAGS என்று வெள்ளை நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கரும்பச்சைநிற (Army Green- Back Bag) முதுகு பக்கம் மாட்டக் கூடிய பை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பையினை திறந்து சோதனை செய்தபோது அதனுள் 500 ரூபாய் நோட்டுகள் கற்றையாக வைக்கப்பட்டிருந்தது. அதனை அரசு சாட்சிகள் உதவியுடன் எடுத்து எண்ணிப்பார்க்க அதில் 500 ரூபாய் நோட்டுகள் 120 (500X120=60,000) எண்ணிக்கையில் மொத்தம் ரூபாய் 60,000/- (ரூபாய் அறுபதாயிரம் மட்டும்) இருந்தது. அந்த பை மற்றும் பணம் யாருடையது என்று காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் கேட்க அந்த அறையில் இருந்த திரு.மருதுபாண்டி அந்த பை தன்னுடையது என்று தெரிவித்தார். அதிலிருந்த பணம் குறித்து கேட்ட போது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதனிடையே பொறுப்பு சார் பதிவாளர் திருமதி. A.ஷகிலா பேகம் தானாக முன்வந்து அந்த பணம் மருதுபாண்டியனின் சீட்டு பணம் என்றும் அவர் நகை வாங்குவதற்காக கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து திரு.மருதுபாண்டியும் அவ்வாறே தெரிவித்தார். அதற்கான ஆதாரம் குறித்து அவரிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாலும், அப்பணத்திற்கான சரியான முகாந்திரம் கூறாததாலும், அப்பணம் பொறுப்பு சார் பதிவாளரால் கையூட்டாக பெறப்பட்ட பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் இந்நடவடிக்கையின்போது சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக 20.07.2023-ம் தேதியன்று 17.20 மணிக்கு

தொடங்கி 23.30 மணி வரை ஒரு செயல்முறை நடவடிக்கை தயார் செய்யப்பட்டது. அதன் நகல் ஒன்றை பொறுப்பு சார் பதிவாளர் திருமதி. A.ஷகிலா பேகம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பிறகு கைப்பற்றப்பட்ட மொத்த பணம் ரூ.5,04,880/- உடன் கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்து பொது ஊழியரான பொறுப்பு சார் பதிவாளர் திருமதி. A.ஷகிலா பேகம் அவர்கள் அலுவல் நேரத்தில் அலுவலகத்தில் வைத்து ஆவண எழுத்தார்களிடமிருந்தும், இடைதரக்கர்களிடமிருந்தும் மற்றும் பத்திர பதிவு செய்யும் பொதுமக்களிடமிருந்தும் கையூட்டு பணம் பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக இன்று 21.07.2023-ம் தேதி பகல் 12.00 மணிக்கு கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண் 4/AC/2023 u/s 7 of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 r/w u/s 102 Cr.P.C-ன்படியும் குற்ற வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் அசலை சிறப்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், கிருஷ்ணகிரி அவர்களுக்கும் மற்ற நகல்களை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்தேன்.


21/07/2023

சிராஜி ஜனாட் சிண்காணிப்பாளர்,
2 ம் தக.பி.பு., கிருஷ்ணகிரி.